

1. நிதிக்கூற்றுக்கள்

1.1 அபிப்பிராயம்

புலமைச் சொத்து நிதியத்தின் (“நிதியம்”) 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமைக் கூற்று மற்றும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிச் செயலாற்றல் கூற்று, உரிமை மூலதனத்தில் மாற்றங்கள் கூற்று மற்றும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான காசுப்பாய்ச்சல் கூற்று மற்றும் முக்கியமான கணக்கீட்டுக் கொள்கைகளுக்குரிய தகவல்களையும் உள்ளடக்கிய நிதிக்கூற்றுக்களுக்கான குறிப்புக்களுடன் கூடிய 2024 திசெம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக்கூற்றுக்கள் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 154(3) ஆம் உறுப்புகளிலுள்ள ஏற்பாடுகளுடன் சேர்த்து வாசிக்கப்படும் 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் எனது பணிப்பின் கீழ் கணக்காய்வு செய்யப்பட்டன. பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பிக்கப்பட வேண்டுமென நான் கருதுகின்ற எனது கருத்துரைகளும் அவதானிப்புகளும் இந்த அறிக்கையில் காணப்படுகின்றன.

நிதிக்கூற்றுக்கள் நிதியத்தின் 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமையினையும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான அதனது நிதிசார் செயலாற்றலினையும் காசுப்பாய்ச்சலினையும் இலங்கை பொதுத்துறை கணக்கீட்டு நியமங்களுக்கு இணங்க உண்மையாகவும் நியாயமாகவும் பிரதிபலிக்கும் வகையில் நிதிக்கூற்றுக்கள் தயாரிக்கப்பட்டுள்ளன என்பது எனது அபிப்பிராயமாகும்.

1.2 அபிப்பிராயத்திற்கான அடிப்படை

இலங்கை கணக்காய்வு நியமங்களுக்கு (இ.க.நி) இணங்க எனது கணக்காய்வினை நான் மேற்கொண்டேன். இக் கணக்காய்வு நியமங்களின் கீழான எனது பொறுப்புக்கள் எனது அறிக்கையில் நிதிக்கூற்றுக்களின் கணக்காய்விற்கான கணக்காய்வாளரின் பொறுப்புக்கள் பந்தியில் மேலும் விபரிக்கப்படுகின்றன. எனது முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்கு போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை நான் பெற்றுக் கொண்டுள்ளேன் என நான் நம்புகிறேன்.

1.3 நிதிக்கூற்றுக்களிற்கான முகாமைத்துவத்தினதும் அவ் ஆளுகைக்கு உட்பட்ட தரப்பினர்களினதும் பொறுப்புக்கள்

இந்நிதிக்கூற்றுக்களை இலங்கை பொதுத்துறைக் கணக்கீட்டு நியமங்களிற்கு இணங்க தயாரித்து சரியாகவும் நியாயமாகவும் சமர்ப்பித்தல் மற்றும் மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்ட நிதிக்கூற்றுக்களைத் தயாரிப்பதற்கு அவசியமானதென முகாமைத்துவம் நிர்ணயிக்கின்ற அத்தகைய உள்ளகக் கட்டுப்பாடுகள் என்பவற்றிற்கு முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

நிதிக்கூற்றுக்களைத் தயாரிக்கும் போது, நிதியத்தின் தொடர்ந்தியங்கும் இயலுமையை தீர்மானித்தல் முகாமைத்துவத்தின் பொறுப்பொன்றாக இருப்பதுடன் முகாமைத்துவமானது நிதியத்தை கலைப்பதற்கு கருதினால் அல்லது வேறு மாற்று வழி இல்லாவிட்டால் செயற்பாடுகளினை இடைநிறுத்த நடவடிக்கை எடுத்தால் தவிர தொடர்ந்தியங்கும் கணக்கீட்டு எண்ணக்கரு அடிப்படையினை பயன்படுத்துதல் மற்றும் மன்றம் தொடர்ந்தியங்குவதற்கு உரிய விடயங்களை வெளிப்படுத்துவதும் முகாமைத்துவத்தின் பொறுப்பொன்றாகும்.

நிதியத்தின் நிதி அறிக்கையிடல் செயன்முறை தொடர்பான பொறுப்பு, அவ் ஆளுகைக்குட்பட்ட தரப்பினர்களினால் ஏற்கப்படும்.

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 16(1) ஆம் உப பிரிவின் பிரகாரம் மன்றத்தின் வருடாந்த மற்றும் காலரீதியான நிதிக்கூற்றுக்களை தயாரிக்கக்கூடியவாறு அதன் அனைத்து வருமானங்கள், செலவினங்கள், சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான புத்தகங்கள் மற்றும் பதிவேடுகளை முறையாக பேணுதல் வேண்டும்.

1.4 நிதிக்கூற்றுக்களிற்கான கணக்காய்வு தொடர்பில் கணக்காய்வாளரின் பொறுப்புக்கள்

ஒட்டு மொத்தமாக நிதிக்கூற்றுக்கள், மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்டதாக நியாயமான உறுதிப்படுத்தலொன்றைப் பெற்றுக்கொள்வது மற்றும் எனது அபிப்பிராயம் உள்ளடக்கப்பட்ட கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கை வழங்குவது எனது நோக்கமாகும். நியாயமான உறுதிப்படுத்தல் உயர் மட்டத்திலான உறுதிப்படுத்தலொன்றாக இருந்த போதிலும் இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வினை மேற்கொள்ளும் போது அது எப்போதும் பொருண்மையான தவறான கூற்றுக்களின் இல்லாமை என்பதன் உறுதிப்படுத்தலொன்றல்ல. மோசடி அல்லது தவறுகள் தனியாகவோ கூட்டாகவோ தாக்கமளிப்பதால் பொருண்மையான தவறான கூற்றுக்கள் இருக்க கூடியதாக இருப்பதுடன் இந்நிதிக்கூற்றுக்களை அடிப்படையாகக் கொண்டு பயன்படுத்துவோரால் பொருளதார தீர்மானங்கள் எடுக்கும் போது அது தொடர்பாக கருத்தில் கொள்ளப்படல் வேண்டும்.

துறைசார் வெளிப்படை மற்றும் தொழில்துறை பின்னணியுடன் இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் என்னால் கணக்காய்வு செய்யப்பட்டன. மேலும்,

- மோசடி அல்லது தவறுகளின் காரணமாக நிதிக்கூற்றுக்களின் ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்று ஆபத்தின் இனங்காணும் போதும் மதிப்பீட்டின் போது சந்தர்ப்பத்திற்கு பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை திட்டமிடுவதன் மூலம் மோசடிகள் அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய ஆபத்துகளை தவிர்த்துக் கொள்வதற்கும் போதுமான மற்றும் பொருத்தமான கணக்காய்வுச் சான்றுகளைப் பெற்றுக்கொள்ளல் எனது அபிப்பிராயத்திற்கு அடிப்படையாகும். பொருண்மையான பிறழ் கூற்றினால் எழும் தாக்கங்களினை விட மோசடிகளால் இடம்பெறும் தாக்கம் பாரியதாக இருப்பதுடன் தவறான கூட்டிணைவு, தவறான ஆவணங்களைத் தயாரித்தல், வேண்டுமென்றே விட்டுவிடுதல் அல்லது உள்ளக கட்டுப்பாட்டை தவிர்ப்புச் செய்தல் மோசடியொன்று ஏற்படுவதற்கு காரணமாகின்றது.
- சந்தர்ப்பங்களிற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை வடிவமைப்பதற்காக கணக்காய்வுடன் தொடர்புடைய உள்ளகக் கட்டுப்பாடுகள் தொடர்பான அறிவை பெற்றுக்கொள்வதற்காகவேயன்றி நிதியம் உள்ளகக் கட்டுப்பாடுகளின் செயற்திறன் மீது அபிப்பிராயமொன்றை தெரிவிக்கும் நோக்கத்திற்காக அல்ல.
- முகாமைத்துவத்தால் பின்பற்றப்பட்ட கணக்கீட்டுக் கொள்கைகளின் பொருத்தப்பாடுகளையும் பயன்படுத்திய கணக்கீட்டு மதிப்பீடுகள் மற்றும் தொடர்புடைய வெளிப்படுத்தல்களினையும் நியாயமாகவும் மதிப்பீடு செய்தல்.
- நிகழ்வுகள் அல்லது நிலைமைகள் காரணமாக நிதியத்தின் தொடர்ந்து இயங்குவது தொடர்பாக போதியளவில் நிச்சயமற்ற நிலைமையொன்று இருக்கின்றதா என்பது தொடர்பாக பெற்றுக்கொள்ளப்பட்ட கணக்காய்வுச் சான்றுகளை அடிப்படையாகக் கொண்டு கணக்கீட்டிற்காக மன்றத்தின் தொடர்ந்தியங்குவது தொடர்பாக அடிப்படையின் பயன்பாட்டின் பொருத்தப்பாட்டினை தீர்மானிக்கின்றது. பொருண்மையான நிச்சயமற்ற தன்மை காணப்படுகின்றது என நான் முடிவுக்குவந்தால், நிதிக்கூற்றுக்களில் அது

தொடர்பாக வெளிப்படுத்துவதற்கு எனது கணக்காய்வு அறிக்கையின் மீது கவனம் செலுத்துதல் வேண்டியதுடன் அவ்வெளிப்படுத்தல்கள் பொருண்மையாக இல்லாதிருந்தால் எனது அபிப்பிராயத்தை வெளிப்படுத்த வேண்டும். எவ்வாறாயினும், எதிர்கால நிகழ்வுகள் அல்லது நிலைமைகள் நிதியத்தின் தொடர்ந்தியங்கும் நிலைமையை முடிவுறுத்த நேரலாம்.

- வெளிப்படுத்தல்கள் அடங்கலாக நிதிக்கூற்றுக்களின் ஒட்டுமொத்த சமர்ப்பித்தல், கட்டமைப்பு மற்றும் உள்ளடக்கங்களை மதிப்பீடு செய்தல் மற்றும் நியாயமான சமர்ப்பித்தலினை நிறைவேற்றுவதற்கு அடிப்படையாகக் காணப்பட்ட கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் நிகழ்வுகளை நிதிக்கூற்றுக்களில் உள்ளடக்கப்பட்டுள்ளதா என்பதனை மதிப்பீடு செய்தல்.

இயலுமான வரையிலும் தேவையான எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பின்வருவனவற்றை பரீட்சிப்பதற்காக விடயப்பரப்பு விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

- தகவல்கள் சமர்ப்பித்தல் தொடர்பாக பார்க்கும் போது நிதியத்தின் செயற்பாடுகள் தொடர்ச்சியாக மதிப்பீடு செய்யப்படக்கூடிய வகையில் அதன் ஒழுங்கமைப்பு, முறைமைகள், வழிகாட்டிக் கோவை, பதிவேடுகள், அறிக்கைகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் முறையாகவும் போதியளவிலும் திட்டமிடப்பட்டுள்ளதா எனவும் அதன் முறைமைகள், வழிகாட்டிக் கோவை, பதிவேடுகள், அறிக்கைகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் ஆக்கபூர்வமாக பேணிச்செல்லப்படுகின்றதா என்பதும்,
- ஏதேனும் உரிய எழுத்துமூல சட்டத்திற்கோ அல்லது நிதியத்தின் நிர்வாக சபையினால் வழங்கப்பட்ட பொது அல்லது விசேட ஏற்பாடுகளுக்கு இணங்க மன்றம் செயற்படுகின்றதா என்பதும்,
- நிதியத்தின் அதன் அதிகாரங்கள், தொழிற்பாடுகள் மற்றும் கடமைகளின் பிரகாரம் செயற்பட்டிருந்ததா என்பதும், நிதியத்தின் வளங்கள் கால வரையறைகளினுள்ளேயும் பொருத்தமான சட்டங்களிற்கிணங்கவும் சிக்கனமாகவும் வினைத்திறனாகவும் ஆக்கபூர்வமாகவும் கொள்வனவு செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டிருந்தனவா என்பதும் ஆகும்.

1.5 சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள் மற்றும் முகாமைத்துவத் தீர்மானங்கள் போன்றவற்றுடன் இணங்காமை

சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள் உடனான தொடர்பு	இணங்காமைகள்	முகாமைத்துவத்தின் கருத்துரைகள்	பரிந்துரைகள்
(அ) இலங்கை சனநாய சோசலிசக் குடியரசின் நிதிப்பிரமாணக் கோவையின் நிதிப்பிரமானம் 757(2)	மீளாய்வாண்டிற்காக பொருள் மெய்மையாய்வு மேற்கொள்ளப்பட்டிருந்த போதிலும் மெய்மையாய்வு அறிக்கை கணக்காய்வாளர் தலைமை அறிபதிக்கு சமர்ப்பிக்கப்பட்டிருக்கவில்லை.	நிறுவனத்தின் ஒவ்வொரு பிரிவுகளிலும் காணப்படுகின்ற பற்றாக்குறைகளுக்கு அந்த பிரிவுகளினால் காரணங்கள் சமர்ப்பித்த உடன் அதனை சரி செய்து பொருள்	நிதிப்பிரமாணத்தின் பிரகாரம் பொருள் மெய்மையாய்வு அறிக்கை சமர்ப்பிப்பதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.

மெய்மையாய்வு
அறிக்கையின் பிரதி
ஒன்றை
வழங்குவதற்கு
நடவடிக்கை
எடுக்கப்படும்.

(ஆ) 2020 ஆகஸ்ட் 28 ஆந் திகதிய இலக்கம் 01/2020 மற்றும் 2022 திசம்பர் 20 ஆம் திகதிய இலக்கம் 01/2020 (ii) என்ற அரசு நிதி சுற்றறிக்கை 2020 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் சேவை வழங்கலுக்காக அறிவிடப்படுகின்ற கட்டணம் அதிகரிக்கப் படாமையால் சகல அரசு நிறுவனங்களினதும் சுற்றறிக்கையின் பிரகாரம் கட்டணம் திருத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டியிருந்த போதிலும் அலுவலகத்தால் கட்டணத் திருத்தங்கள் மேற்கொண்டு வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டிருக்கவில்லை.

வர்த்தக அமைச்சு சுற்றறிக்கை செயலாளரின் ஏற்பாடுகளின் இலக்கம் பிரகாரம் கட்டணத் திருத்தங்களை MT/AGC/NIPO/20 II தொகுதி மற்றும் 2025 ஏப்ரல் 28 ஆம் திகதிய கடிதத்தின் மேற்கொள்ளல் பிரகாரம் சமர்ப்பிக்க வேண்டும்.

நடவடிக்கை எடுக்கப்படுகின்றது.

2. நிதி மீளாய்வு

2.1 நிதி விளைவுகள்

மீளாய்வாண்டின் செயற்பாட்டு விளைவுகள் ரூபா 189,852,340 மிகையாக இருந்ததுடன் அதற்கு நேரொத்த முன்னை ஆண்டின் தொகை ரூபா 308,424,933 ஆகும். அதன் பிரகாரம் நிதி விளைவுகளில் ரூபா 118,572,593 வீழ்ச்சி அவதானிக்கப்பட்டது. வியாபரச் சின்ன வருமானம் ரூபா 11,604,572 இனால் அதிகரித்திருந்த போதிலும் முதலீட்டு வட்டி வருமானம் ரூபா 123,109,255 இனால் குறைவடைந்தமை இந்த வீழ்ச்சிக்கு பிரதான காரணமாக இருந்தது.

3. செயற்பாட்டு மீளாய்வு

3.1 முகாமைத்துவ செயற்திறனின்மைகள்

கணக்காய்வு அவதானிப்புக்கள்	முகாமைத்துவத்தின் கருத்துரைகள்	பரிந்துரைகள்
கூட்டுறவு மொத்த விற்பனை தாபனத்திற்கு உரிய நிலம் ஒன்று புலமைச் சொத்து ஆதன விற்பனை மேம்படுத்தல் நிலையம் ஒன்றை நிர்மாணிப்பதற்காக 2008/2009 ஆம் ஆண்டுகளின் போது புலமைச் சொத்து நிதியத்தில் இருந்து ரூபா 22.29 மில்லியன் செலவிடப்பட்டிருந்த போதும் அந்த கட்டிடம் அமைந்துள்ள காணி சுற்றுலா கைத்தொழில் சார்ந்த அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக நகர அபிவிருத்தி அதிகார சபை கைப்பற்றி இருந்தது. கட்டிடத்தை நிர்மாணிப்பதற்காக	இது தொடர்பாக பல கடிதங்கள் அனுப்பப்பட்ட போதிலும் இது வரையிலும் உரிய தொகையை அறவிடுவதற்கு முடியாதுள்ளது.	நிலத்தின் உரித்தை கையேற்பதற்கோ அல்லது உறுதிப்படுத்தாமலோ கட்டிடம் நிர்மாணிக்க முடியாதிருந்ததுடன் செலவிடப்பட்ட தொகையை அறவிடுவதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.

செலவிடப்பட்ட தொகை நகர அபிவிருத்தி அதிகார சபையில் இருந்து அறவிடுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்து 09 வருட காலம் கடந்திருந்த போதிலும் கூட்டுறவு மொத்த விற்பனை தாபனத்தின் இணக்கப்பாடு பெற்றுக் கொள்ளப்படாமையினால் கணக்காய்வுத் திகதியான 2025 மே 15 ஆம் திகதி வரையிலும் அந்த தொகையை மீளளிப்புச் செய்வதற்கு முடியாதிருந்தது.

3.2 செயற்பாட்டு செயற்திறனின்மைகள்

கணக்காய்வு அவதானிப்புக்கள்	முகாமைத்துவத்தின் கருத்துரைகள்	பரிந்துரைகள்
அ) மீளாய்வாண்டின் நிதியத்தின் மொத்த வருமானம் ரூபா 264,366,459 ஆக இருந்ததுடன் அதில் 66.73 சதவீதம் முதலீட்டு வட்டியில் இருந்தும் 33.27 சதவீதம் புலமைச் சொத்து சட்டத்தின் கீழ் அறவிடப்படுகின்ற கட்டணங்களையும் உள்ளடக்கி இருந்தது. இந்த கட்டண வருமானத்தில் 30.08 சதவீதம் வியாபார சின்னங்களை பதிவு செய்வதன் அடிப்படையில் சேகரிக்கப்பட்ட வருமானம் ஆகும். அதன் பிரகாரம் புலமைச் சொத்து சட்டத்தின் கீழ் வருகின்ற கட்டணங்களில் உருவாகின்ற வருமானம் 30 சதவீதத்தை விட குறைவான மட்டத்தில் காணப்பட்டது.	நிதியத்தின் ஒட்டுமொத்த முதலீட்டு அளவு ரூபா 1.56 பில்லியன் அளவாக இருந்தமையால் அதில் வட்டி வருமானம், நிதியத்தின் ஒட்டு மொத்த வருமானத்தில் 66 சதவீதத்திற்கு அண்ணளவாகும். 2024 ஆம் ஆண்டில் புலமைச் சொத்து சட்டத்தின் கீழ் அறவிடப்படுகின்ற கட்டணங்களில் உழைப்பதற்கு மதிப்பீடு செய்யப்பட்ட வருமானம் ரூபா 76.4 பில்லியன் அளவாக இருந்ததுடன் உள்ளபடியான வருமானம் ரூபா 87.96 பில்லியன் ஆகும். அதனால் புலமைச் சொத்து சட்டத்தின் கீழ் வருகின்ற கட்டணங்களில் உருவாகின்ற வருமானம் மதிப்பீடு செய்யப்பட்ட பெறுமதியை விஞ்சி இருந்தது.	புலமைச் சொத்து சட்டத்தின் மூலம் நிதியத்திற்கு கையளிக்கப்பட்டுள்ள பணிப் பொறுப்புக்களை நிறுவேற்றுவதற்கு முன்னுரிமையை வழங்கி நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.
(ஆ) 2023 மற்றும் 2024 ஆண்டுகளின் போது பேடன் அனுமதிப் பத்திரம் கையளித்தல் முறையே உள்நாட்டு 59 மற்றும் 40 உம் வெளிநாட்டு 141 மற்றும் 147 உம் ஆக மொத்தமாக 200 மற்றும் 187 ஆக இருந்ததுடன் 2024 ஆம் ஆண்டின் போது பேடன் கையளித்தல் 6.5 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்திருந்தது. மேலும்	உத்தியோகத்தர்களின் பற்றாக்குறையினால் பரீட்சிக்கும் எண்ணிக்கை குறைவடைவதற்கு காரணமாக இருந்தது.	பேடன் அனுமதிப் பத்திரம் குறைவடைவதற்கும், தாமதத்திற்கும் தாக்கமளித்த காரணங்களைக் கண்டறிந்து அதற்காக விரைவாக தீர்வை வழங்கி சட்டத்தின் நோக்கங்களை

பேடன் விண்ணப்ப பத்திரத்தை பரீட்சித்தலின் எண்ணிக்கை 2023 ஆம் ஆண்டில் 895 ஆக இருந்த போதும் 2024 ஆம் ஆண்டின் போது அது 595 வரை 33.5 சதவீதத்தால் குறைவடைந்து இருந்தது.

நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.

- (இ) கைத்தொழில் திட்டமிடல் பிரிவில் கைத்தொழில் திட்ட விண்ணப்பங்களை பரீட்சிக்கும் எண்ணிக்கை 2020 ஆம் ஆண்டு முதல் படிப்படியாகக் குறைவடைந்து சென்றதுடன் 2024 ஆம் ஆண்டில் அது 2020 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 55 சதவீதம் வரை வீழ்ச்சி அடைந்திருந்தது. கைத்தொழில் திட்டமிடலுக்காக 2023 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது ஆகக் கூடிய விண்ணப்ப அளவு கிடைத்திருந்த போதிலும் கைத்தொழில் திட்டமிடல் பதிவு செய்யப்பட்ட அளவு 2023 ஆம் ஆண்டின் போது 145 ஆக இருந்ததுடன் 2024 ஆம் ஆண்டின் போது 80 வரை 44 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்திருந்தது.
- 2020 ஆம் ஆண்டில் பரீட்சிக்கும் எண்ணிக்கை 288 ஆகவும் 2021 ஆம் ஆண்டின் பரீட்சித்தல் 164 ஆகவும் இருந்தது. 2022 ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு வரை இரண்டு உத்தியோகத்தரினால் கைத்தொழில் திட்டமிடல் திட்ட விண்ணப்பங்கள் பரீட்சிக்கப்பட்டதுடன் இந்த இரண்டு உத்தியோகத்தர்களும் அதற்கு மேலதிகமாக பேடன் (PCT) விண்ணப்பங்கள் பரீட்சித்தலையும் மேற்கொண்டிருந்தனர்)
- கைத்தொழில் திட்டமிடல் திட்டங்களை பதிவு செய்தல் குறைவடைவதற்கு தாக்கமளித்த காரணங்களைக் கண்டறிந்து தீர்வினை வழங்குவதற்கும், சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரமும் நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.

4. கணக்களிப்பொறுப்பும் நல்லாளுகையும்

4.1 வருடாந்த செயல்நடவடிக்கைத் திட்டம்

கணக்காய்வு அவதானிப்புகள்	முகாமைத்துவத்தின் கருத்துரைகள்	பரிந்துரைகள்
(அ) புலமைச் சொத்து அலுவலகம் நிரந்தமாக புதிய கட்டிட அலுவலக கட்டிடம் ஒன்றில் கொண்டு செல்வதற்கு திட்டமிடப்பட்டு அதற்காக ரூபா 15 மில்லியன் நிதியேற்பாடு ஒதுக்கப்பட்டிருந்த போதிலும் மீளாய்வாண்டின் போதிலும் அந்த பணிகள் நிறைவேற்றப்பட்டிருக்கவில்லை.	அமைச்சின் அங்கீகாரம் கிடைக்காமையின் காரணமாக அலுவலக கட்டிடத்தை இன்னுமொரு கட்டிடத்திற்கு எடுத்துச் செல்வதற்கான மிகுதி நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.	நடைமுறை நிலைமையினைக் கவனத்தில் கொண்டு செயல் நடவடிக்கைத் திட்டம் தயாரிக்க வேண்டியிருந்ததுடன் திட்டத்தின் பிரகாரம் நடவடிக்கையும் எடுக்கப்படல் வேண்டும்.
(ஆ) நிதியத்திற்காக இணைய வழி கொடுப்பனவு முறைமை ஒன்றை ஸ்தாபிக்கும் நோக்கில் ரூபா 10 மில்லியன் நிதியேற்பாடு ஒதுக்கப்பட்டிருந்த போதிலும்	2024 ஆம் ஆண்டின் போது இணைவழி செலுத்துதல் முறைமை ஒன்று ஸ்தாபித்தல் கைவிடப்பட்டதுடன் டிஜிட்டல் மயப்படுத்தல் செயற்திட்டம்	நடைமுறை நிலைமையினைக் கவனத்தில் கொண்டு செயல் நடவடிக்கைத் திட்டம் தயாரிக்க

- மீளாய்வாண்டின் போது அந்தப் பணி நிறைவேற்றப்பட்டிருக்கவில்லை. முடிவடைந்த இணைவழி பின்னர் செலுத்தும் முறைமை அமுல்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. வேண்டியிருந்ததுடன் திட்டத்தின் பிரகாரம் நடவடிக்கையும் எடுக்கப்படல் வேண்டும்.
- (இ) மீளாய்வாண்டின் போது உலகலாவிய குறிகாட்டிகள் 10 இணைப் பதிவு செய்வதற்கு எதிர்பார்க்கப்பட்டிருந்த போதிலும் உலகலாவிய குறிகாட்டிகளைப் பதிவு செய்வதற்காக அரசாங்கத்தின் வர்த்தமானியில் பிரசுரித்தல் மாத்திரம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்டிருந்தது. உலகலாவிய குறிகாட்டிகளை பதிவு செய்தல் 2025 ஆம் ஆண்டின் போது ஆரம்பிக்கப்பட்டதுடன் உலகலாவிய குறிகாட்டிகளை 02 விண்ணப்பங்கள் பதிவு செய்வதற்காக சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. செயல் நடவடிக்கைத் திட்டத்தின் பிரகாரம் நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.
- (ஈ) வியாபாரச் சின்னப் பிரிவில் வெளியீடுகள் உரித்து தொடர்பாக ஏனைய பிரிவினை ஸ்தாபிப்பதற்கு வேறொரு பிரிவினை ஸ்தாபிப்பதற்கு எதிர்பார்க்கப்பட்ட போதிலும் அந்த தனிப்பட்ட பிரிவு ஒன்றை ஸ்தாபித்தல் ஆண்டின் போது மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை. வெளியீடுகள் உரித்து தொடர்பாக தனிப்பட்ட பிரிவு ஒன்றை ஸ்தாபிப்பதற்கு எதிர்வரும் ஆண்டின் போது நடவடிக்கை எடுக்கப்படும். செயல் நடவடிக்கைத் திட்டத்தின் பிரகாரம் நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.
- (உ) புலமைச் சொத்து மற்றும் தொடர்புடைய கல்விசார் கானொளி இறுவெட்டுக்களை விளம்பரப்படுத்துவதற்கு ரூபா 1 மில்லியன் மதிப்பீடு செய்யப்பட்டிருந்த போதிலும் ஆண்டின் போது சாத்தியவள ஆய்விற்காக உத்தியோகத்தர் நியமித்தல் மாத்திரம் மேற்கொள்ளப்பட்டிருந்தது. தொழில் மட்டத்தில் கால ரீதியில் மற்றும் தரமான கல்விசார் கானொளி ஒன்று நிறுவனத்திற்கு வடிவமைத்துக் கொள்வதற்கு எதிர்வரும் ஆண்டின் போது நடவடிக்கை எடுக்கப்படும். செயல் நடவடிக்கைத் திட்டத்தின் பிரகாரம் நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.
- (ஊ) தொழில்நுட்ப மற்றும் புத்தாக்க உதவி நிலையம் (TISC) விரிவுபடுத்துவதற்கு இனங்காணப்பட்ட நிறுவனங்களில் உள்ள ஆய்வு ரீதியான விதாத்தா வள நிலையங்களில் புதிய தொழில்நுட்ப மற்றும் புத்தாக்க உதவி நிலையங்கள் 02 ஸ்தாபித்தல், TISC அலுவலகத்திற்காக 02 கற்கைப் பாடநெறிகளை நடாத்துவதற்கும் மற்றும் அதன் இணையதளத்தை நாளதுவரையாக்குவதற்கும் TISC நிலையம் ஆரம்பித்தல் எதிர்வரும் ஆண்டின் போது ஆரம்பிப்பதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது. செயல் நடவடிக்கைத் திட்டத்தின் பிரகாரம் நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.

எதிர்பார்க்கப்பட்டிருந்த போதிலும்
ஆண்டின் போது அந்த
செயற்பாடுகள்
மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை.

(எ)	கைத்தொழில் ஆதனங்கள் தானியங்கும் முறைமையை நவீனப்படுத்துவதற்குரிய IPAS-iv மென்பொருளை ஸ்தாபிப்பதற்கு திட்டமிடப்பட்டிருந்த போதிலும் உரிய பணிகள் மீளாய்வாண்டின் போது நிறைவேற்றப்பட்டிருக்க வில்லை.	IPAS பழைய முறைமையினை நாளது வரையாக்குவதற்காகக் காணப்படுகின்ற வன்பொருள் இயலாவு போதியளவில் இல்லாதிருந்ததுடன் மேற்கூறப்பட்ட மென்பொருளைப் பெற்றுக்கொள்வதற்காக உலக புலமைச் சொத்து அமைப்பு மற்றும் இலங்கைக்கிடையே தொழில்நுட்ப புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்ட பின்னர் அமுல்படுத்தப் படுகின்ற டிஜிட்டல் மயப்படுத்தல் செயற்திட்டத்தின் இறுதிக் கட்டத்தின் போது IPAS-iv என்ற முறைமையை வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாக உலக புலமைச் சொத்து அமைப்பின் தொழில்நுட்ப நிபுணர் அறிவித்திருந்தார்.	நடைமுறை ரீதியான நிலைமையினைக் கவனத்தில் கொண்டு செயல் நடவடிக்கைத் திட்டம் தயாரிக்க வேண்டியிருந்ததுடன் திட்டத்தின் பிரகாரம் நடவடிக்கையும் எடுத்தல் வேண்டும்.
-----	--	--	---

4.2 உள்ளகக் கணக்காய்வு

கணக்காய்வு அவதானிப்புக்கள்	முகாமைத்துவத்தின் கருத்துரைகள்	பரிந்துரைகள்
2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச் சட்டத்தின் 40(1) ஆம் பிரிவின் பிரகாரம் நிதியத்தின் உள்ளகக் கணக்காய்வை மேற்கொள்வதற்கோ அல்லது உள்ளகக் கணக்காய்வாளரை நியமிப்பதற்கோ நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.	அலுவலகத்தில் வெற்றிடம் காணப்படுகின்ற உள்ளகக் கணக்காய்வாரள் பதவி திணைக்கள மயப்படுத்தப்பட்ட பதவியாக இல்லாதிருந்தமையாலும், இந்தப் பதவி இலங்கை கணக்காளர் சேவைக்குரிய பதவியாக இருந்தமையாலும் உரிய வெற்றிடங்களுக்காக உத்தியோகத்தரை நியமிக்குமாறு கோரி பல கடிதங்கள் செயலாளர், அரச நிர்வாக, உள்நாட்டலுவல்கள் அமைச்சிற்கு அனுப்பப்பட்டுள்ளது.	சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் உள்ளகக் கணக்காய்வாரள் ஒருவரை நியமித்து உள்ளகக் கணக்காய்வை மேற்கொள்ள வேண்டும்.